

நீங்கள் கர்ப்பமாக இருந்தால் பிரிவு 4 ஆதரவுக்காக விண்ணப்பிப்பது எப்படி

அக்டோபர் 2010

Tamil

பிரிவு 4 என்பது, உங்களுடைய புகலிடத்திற்கான விண்ணப்பம் மறுக்கப்பட்டிருந்தால் மற்றும் உங்களுடைய மேல்முறையீடுகள் வெற்றியடையவில்லை என்றால் உள்துறை அலுவலகத்தால் அளிக்கப்படும் ஒரு குறுகியகால ஆதரவு ஆகும். உங்களால் யுனைட்டட் கிங்டம்-ஐ விட்டு உடனடியாக வெளியேற முடியாவிட்டால் மற்றும் மற்றவகையில் நீங்கள் வீடு இன்றியோ அல்லது உணவு வாங்க பணமின்றியோ இருந்தால் (அதாவது நீங்கள் கைவிடப்பட்டவராக இருந்தால்), நீங்கள் கர்ப்பமாக இருக்கும் வேளையில் பிரிவு 4 ஆதரவிற்குத் தகுதியுடையவராகலாம்.

எனினும், உங்களது கர்ப்பத்தின் அடிப்படையில் பிரிவு 4 ஆதரவிற்கு விண்ணப்பிப்பதன் பொருட்டு, உள்துறை அலுவலகத்திற்கு நீங்கள் கீழ்க்காணும் அனைத்து ஆவணங்களையும் கொடுப்பது அவசியமாகிறது .நீங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களைத் திரட்டியபிறகு ஸ்காட்லாந்து அகதிகள் மன்றத்தில் உள்ள எங்களின் அலுவலகத்திற்கு திரும்ப வரவும். நாங்கள் உங்களுக்காக பிரிவு 4 -க்கான நியமனசந்திப்பிற்கு ஏற்பாடு செய்து தருவோம்.

உங்களுக்குத் தேவைப்படும் ஆவணங்கள்:

1. உங்களுடைய மருத்துவரிடமிருந்தோ (GP) அல்லது பேறுகாலப் பணிப்பெண்ணிடமிருந்தோ நீங்கள் குறைந்தது 32 வாரங்களாக கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்பதைக் காண்பிக்கும் ஒரு MATB1 சான்றிதழ். நீங்கள் பேறுகாலப் பணிப்பெண் ஒருவரை இன்னமும் பார்க்கவில்லை எனில், நாங்கள் உங்களுக்காக ஒரு நியமனசந்திப்பிற்கு ஏற்பாடு செய்வோம்;
2. நீங்கள் யு.கே-விற்கு வந்ததிலிருந்து வசித்து வரும் அனைத்து முகவரிகளின் எழுத்துமூலமான பட்டியல் ஒன்று .இப்பட்டியல் காலவரிசைப்படி, உங்களுடைய மிக சமீபத்திய முகவரியில் ஆரம்பித்து நீங்கள் முதன் முதலாக யு.கே-வில் வசித்த முகவரி வரையில் வியாபித்து இருத்தல் வேண்டும் .உங்களுடன் தங்கியிருந்த ஆட்களின் பெயர்களையும் சேர்க்கவும். முடிந்தால், நீங்கள் எப்பொழுது அவர்களுடன் தங்கியிருந்தீர்கள் என்பதையும் ஏன் அவர்களால் உங்களுக்கு மேற்கொண்டு ஆதரவு தரமுடியவில்லை என்பதையும் கூறுகிற கடிதங்களை அவர்களிடமிருந்து பெற்று சமர்ப்பிக்கவும் .இது குறிப்பாக உங்களின் விண்ணப்பத்திற்கு முந்தைய ஓர் ஆண்டிற்காக முக்கியமாகும் .உங்களால் இந்த முகவரிக்கு விலாசமிட்ட கடிதங்களையும் அளிக்க முடியும் என்றால், அது உங்களுடைய பிரிவு 4 விண்ணப்பத்திற்கு உதவும்;

3. நீங்கள் யு.கே-விற்கு வந்தது முதல் பணியாற்றிய அனைத்து இடங்களின் எழுத்து மூலமான பட்டியல். இதில் நீங்கள் பணியை முடித்தபோத அளிக்கப்பட்ட சம்பளப்பட்டி மற்றும் P45 படிவம் உள்ளிட்டவை உங்களிடமிருந்தால் அவற்றைச் சேர்க்கலாம். நீங்கள் யு.கே-வில் சட்டவிரோதமாக பணியாற்றியிருந்தால், நீங்கள் இப்பொழுது அப்பணியை நிறுத்தியுள்ள பட்சத்தில் அது உங்களின் பிரிவு 4 விண்ணப்பத்திற்கு எதிரிடையான பாதிப்பை ஏற்படுத்தாது.
4. கடைசி 6 மாதங்களுக்கான வங்கி இருப்புநிலை அறிக்கை உட்பட, யு.கே-வில் நீங்கள் வைத்திருந்த வங்கிக் கணக்குகளின் விவரங்கள்; மற்றும்
5. நீங்கள் உங்களுடைய குழந்தையின் தகப்பனாருடன் இன்னமும் தொடர்பில் இருந்தால், அவரிடமிருந்து முகவரிகள், பணி விவரங்கள் மற்றும் வங்கி இருப்புநிலை அறிக்கை, மற்றும் அவரால் உங்களுக்கும் உங்களுடைய குழந்தைக்கும் ஏன் ஆதரவு தர முடியவில்லை என்பதை விளக்கும் எழுத்துப்பூர்வமான அறிக்கை.

முக்கியம்: நீங்கள் அளிக்கின்ற கடிதங்கள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் .எனினும், உங்களுக்காக கடிதங்களை அளிக்கும் நபர் ஆங்கிலத்தில் எழுத முடியாதென்றால், நீங்கள் எங்களுடனான நியமனசந்திப்பிற்கு அவர்களை அழைத்துவருமாறு யோசனை கூறுகிறோம், அவர்கள் உங்களுக்காக கடிதம் எழுதுவதற்கு எங்களால் அவர்களுக்கு உதவ முடியும்.

கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முகவரிகள் மற்றும் பணியிடங்களின் பட்டியல்களை, உங்களால் ஆங்கிலத்தில் எழுத முடியாவிட்டால், உங்களுடைய சொந்த மொழியிலேயே எழுதலாம்.